



தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

**தமிழ்நாடு தகவல் ஆணையம்**

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு  
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

**ஆணை நாள்: 17.09.2019 (பிற்பகல்)**

**முன்னிலை**

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநில தகவல் ஆணையர்

.....

**வழக்கு எண்.SA 8048/E/2018**

திரு M.சுப்பிரமணியம்

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,  
தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
திருத்தணி,  
திருவள்ளூர் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

**பார்வை:-**

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	16.08.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	17.09.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	22.10.2018

\*\*\*\*\*

**ஆணை**

இன்று (17.09.2019) பிற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு M.சுப்பிரமணியம் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக, பொதுத் தகவல் அலுவலர், திருமதி A.R.விஜயா, தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 16.08.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், செருக்கனூர் கிராமக்கணக்கு புல எண்.119/3-ல் இருந்த சவுக்கு மரங்கள் வெட்டியது தொடர்பாக

இழப்பீடு தொகை ரூ.10,00,000/-ஐ உடன் வசூல் செய்து அரசுக் கணக்கில் செலுத்திய வங்கியின் செலானின் நகலைத் தகவலாகக் கோரி பொதுத் தகவல் அலுவலர், தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், திருத்தணி என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 17.09.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், திருத்தணி அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். பொது அதிகார அமைப்பினரால் தான் கோரிய தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 22.10.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (17.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் 06.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேல்முறையீட்டாளருக்குத் தகவல் வழங்கப்பட்டதாகவும், மேற்படி தகவலை மேல்முறையீட்டாளருக்கு வழங்கத் தயாராகக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்து, இன்றைய விசாரணையின்போது மேல்முறையீட்டாளருக்கு நேரில் சார்வு செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

5. பொதுத் தகவல் அலுவலரால் மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்பட்ட தகவலைப் பரிசீலனை செய்கையில், மேல்முறையீட்டாளருக்கு அவர் கோரிய தகவல் முழுமையாகப் வழங்கப்பட்டுள்ளதென்பது தெரிய வருகிறது. இதனை ஆணையம் பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

ஓம்/- ச.செல்வராஜ்  
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 8048/E/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,  
தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர்,  
வட்டாட்சியர் அலுவலகம்,  
திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்.

**மனுதாரர்**

திரு M.சுப்பிரமணியம்,  
த/பெ. மாத்தையா,  
நெ.133, அருந்ததியர் குடியிருப்பு,  
ராமகிருஷ்ணாபுரம் கிராமம்,  
மாம்பாக்கம் (அஞ்சல்)  
K.G.கண்டிகை (வழி)  
திருத்தணி வட்டம்,  
திருவள்ளூர் மாவட்டம் - 631 205.

Copy to: Judgement File.

"VP / PA -24.09.19"